வேண்டுமா என்பதைக் கவனிப்பதற்கு வசதி ஏற்படுமாதலால், இதைக் கவனிக்க அரசாங்கம் முன்வருமா என்று கேட்க விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : ஏற்கனவே பப்ளிக் டிபார்ட்மெண்டில் 'இன்ஸ்பெக்ஷன் செல்' இருக்கிறது. கண் காணிப்பதற்காக அந்தத் துறையில் இருக்கிறது. எனவே, நிதித் துறையிலும் தனியாக அப்படிப்பட்ட ஒன்று தேவையில்லை என்று அரசாங்கம் கருதுகிறது.

THIRU K. VINAYAKAM : Sir, if I can trust my memory I seem to have read in the Press a statement regarding the constitution of a separate Staff Inspection Wing in the Finance Department, made by no less a person than the Hon. Minister for Finance himself. Basing on that statement only this question has been tabled. Is that statement right or this statement right ?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : இப்பொழுது இல்லை என்று தான் நான் கூறினேன். அப்பொழுது சொல்லியிருந்தாலும் அந்த ஸ்டேட்மெண்டைத் திருத்திக் கொள்வதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள்—விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு.—ஓர் உரையின் தொடக்கத்தில் வெள்ளிக்குறி (*) இடப்பட்டிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.]

(2) அறிவிப்பு.

திரு. கோ. பூவராகன் தலைமையில் இயங்கும் கட்சியில் சேர்ந்திருக்கும் உறுப்பினர்கள் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவைக்கு ஓர் அறிவிப்பு. திரு. கோ. பூவராகன் அவர்கள் தலைமையில் இயங்கும் சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியில் கீழ்க்கண்ட இரு உறுப்பினர்களும் சேர்ந்திருப்பதாக எனக்கு அவர் அறிவித்துள்ளதை இப்பேர வைக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

1. திரு. எஸ். சிவசுப்பிரமணியம்.
2. திரு. பி. ஜெயராஜ்.

(3) 1970-71-ம் ஆண்டிற்கான நிதிக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு—தொடர்ச்சி.

கோரிக்கை எண் 13—கல்வி.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, ஆளுநர் அவர்களின் பரிவுரையின்மேல், கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன் :—

" நிதிக் கோரிக்கை எண் 13—கல்வி என்ற தலைப்பின்கீழ் ரூ. 67,73,14,400-க்கு மேற்படாத தொகை அரசுக்கு வழங்கப்பட வேண்டும் ".